



00000000 0.0000.000000, 00000000000000 00000000

[இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திலும் இத்தகயை கருத்தே சொல்லப்படுகிறது. இறசை சட்டங்கள் அனதைதும் அதி அற்புதமானவை. குற்றங்களே இல்லாத அழகிய சமூக உருவாக அவை உதவுகின்றன.

மிருக உணர்வு கொண்ட மனிதனையும் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டுதல்களாகவே ஷரீ அத் சட்டங்கள் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.]

மனிதன் அடிப்படையிலே நோக்கி மனிதன் எச்செயலையும் நிறைவேற்றுவதில்லை. எனவேதான், ஒரு செயலை அது தவறெனத் தெரிந்திருந்தும் செய்யும்போது சட்டப்படி குற்றமாகிவிடுகிறது.

'உள்நோக்கு இல்லாத எந்தச் செயலும் குற்றமாகக் கருதப்படாது' என்பதே குற்றவியல் சட்டத்தின் பொதுவான விதி. இதன்படியே ஏழு வதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் மனநோயாளிகள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுப்பதில்லை.

இந்திய தண்டனைச்சட்டம் 489 (ஏ) 489 (பி) 489 (சி.பி.இ) ஆகிய பிரிவுகள் ரஃபாய் நோட்டுகள் - வங்கி நோட்டுகள் பற்றிய குற்றங்களை விவரிக்கின்றன.

சுதீ ஷ்கர் மாநிலத்தில் ஒருவர் கள்ள ரஃபாய் நோட்டுகள் வதைத்தார் என்பதற்காக கதை செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு மீண்டும் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். தண்டனையைப் பெற்றவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மலேமுறையீடு செய்தார். மாவட்ட குற்றவியல் நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்த உயர்நீதிமன்றம், தண்டனையை

இரண்டு ஆண்டுகளாகக் குறைந்தது.

தண்டனைப் பெற்றவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மலேமுறையீட்டு செயல்பட்டது. இம் மலேமுறையீட்டை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.எம்.காதிரி, எஸ்.என்.புர்கான் ஆகியோர் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தனர்.

தண்டனைச்சட்டம் 489 (பி) மற்றும் 489 (சி) ஆகிய பிரிவுகளின்படி தன்னிடம் இருப்பது போலியானது, கள்ளநோட்டு என்று தரிந்திருந்தும் ஒருவர் அதை வதைத்திருந்தால்தான் அவர் தண்டனைக்கு உரியவர் ஆவார். தன்னிடம் இருப்பது கள்ளநோட்டு என்று தரியாதபட்சத்தில் அவர் அதை வதைத்திருப்பதையோ, உபயோகிப்பதையோ குற்றமாகக் கருதி அவரைத் தண்டிக்க முடியாது.

மறைகாணும் சட்டப்பிரிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக மட்டுமின்றி ரஃபாய் நோட்டுகளுக்குப் பாதுகாப்பளிக்கவும் வகையிலும் கொண்டு வரப்பட்டதாகும். எனவே இவ்வழக்கில் கள்ளநோட்டு வதைத்ததாக கதை செயல்பட்டவருக்கு உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யப்பட்டது அவர் விடூதலை செய்யப்படுகிறார்.

இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பை ஆழ்ந்து கவனிக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் தவறான உள்நோக்கத்துடன் தான் செயல்பட்டிருக்கிறார் என்பதை குற்றவழக்கு தொடர்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

கம்தா திவாரி என்பவன் ஒரு 7 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கற்பழித்துக் கொண்டுவிட்டான். இவ்வழக்கில் குற்றவாளிக் குமரணதண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கூர்டுகர், தாம் விதித்த அதிகபட்ச தண்டனைகான காரணத்தை விவரிக்கும் போது 'குற்றவாளியின் உள்நோக்கம் மிகக் கொடூரமானது. குற்றமிழைக்கப்பட்டவளோ, எளிதாகக் காயமடையக் கூடிய பலவீனமான சிறுமி. எனவே இக்குற்றத்திற்கு மரணதண்டனையே மிகவும் பொருத்தமானது. இதுவே மற்றவர்கள் இதுபோன்ற குற்றத்தை செய்யாமலிருக்கவும், இத்தகைய குற்றங்கள் சமுதாயத்தின் வறொப்பிறகுரியது என்பதை வலியுறுத்துவதற்கும் வழிகோலாக அமையும்' என்று கூறினார்.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திலும் இத்தகைய கருத்தே சொல்லப்படுகிறது. இறச்சட்டங்கள் அனதையும் அதி அற்புதமானவை. குற்றங்களே இல்லாத அழகிய

சமீபகால உருவாக்க அவை உதவுகின்றன. மிருக உணர்வு கொண்ட மனிதனையும் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டுதல்களாகவே ஷரீ அத் சட்டங்கள் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.

டக்டர் எனும் அறிஞர் சொல்கிறார். 'குற்றவாளிகளைத் தயார் செய்வதற்காக பல சட்டங்களையே நாம் இயற்றுகிறோம். அதன் பிறகு அவனதை தண்டிப்பதற்காக சில சட்டங்களைக் கொண்டு வருகிறோம். இத்தகைய நிலை நீங்கி குற்றங்கள் செய்யாத அளவிற்கு உள்ளம் பக்குவமடைய ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகப் பயிற்சி பெறவேண்டும். சமீக அமைப்பையும், அரசியலமைப்பையும் பற்றிய கருத்துக்கள் மட்டுமே இந்தியாவில் ஆழமாகப் பதிந்து வருகின்றன. இந்நிலை மாறி ஞானக் கருத்துகளும் நாடெங்கும் பரவ உழைக்க வேண்டும்.

கள்ளநோட்டுகள் தயாரித்து வளியிடுவதால், பணவீக்கத்தின் மூலம் ஏற்கனவே இருக்கிற போராளாதார வீழ்ச்சிமேலும் மோசமாகி நாட்டின் நலன்கைக் கடுத்துவிடும். இத்தகைய குற்றங்களைத் தவறான உள்நோக்கத்தோடு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.

இறைமறையின் புனித வசனத்தையே நினைத்துப் பாருங்கள்: 'மனிதர்களின் கைகள் தடிக் கொண்டதன் காரணமாக கடலிலும், தரையிலும் அழிவுகள் பரவி விட்டன. அவைகளிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொழுது அவர்களின் தீவின்கைகளில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலேயே) ருசிக்கும்படி (இறைவன்) செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)

[www.nidur.info](http://www.nidur.info)